

SEC/SE/016/2025-26
Chennai, May 19, 2025

<p>To National Stock Exchange of India Limited Exchange Plaza, Bandra Kurla Complex, Bandra(E), Mumbai - 400051 NSE Symbol - DATAPATTNS</p>	<p>To BSE Limited 25th Floor, P.J. Towers, Dalal Street, Mumbai - 400 001 Company Code: 543428</p>
--	--

Sub: Newspaper advertisement of Audited Financial Results for the quarter and year ended March 31, 2025.

Dear Sir/Madam,

Pursuant to the Regulation 30 and 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed copies of Newspaper Advertisement regarding Audited Financial Results of the Company for the quarter and year ended March 31, 2025.

We request you to take the above on record and oblige.

Thanking You.

For **Data Patterns (India) Limited**

Prakash R
Company Secretary and Compliance Officer
Membership No. A34652

Encl: As above

DATA PATTERNS

DATA PATTERNS (INDIA) LIMITED

Registered Office: Plot No. H9, Fourth Main Road, Sipcot It Park, Siruseri, Off Rajiv Gandhi Salai (OMR), Chennai- 603 103; CIN: L72200TN1998PLC061236

Website: www.datapatternsindia.com; e-mail: investor@grievance@datapatterns.co.in; Phone: +91-44-47414000

STATEMENT OF AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31 MARCH 2025

(Rs in Crores except EPS)

Sl. No.	Particulars	Quarter ended	Year ended	Quarter ended
		(Audited)	(Audited)	(Audited)
		March 31, 2025	March 31, 2025	March 31, 2024
1.	Total Income from operations	406.83	754.69	194.57
2.	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/ or Extraordinary Items)	153.11	295.34	95.32
3.	Net Profit / (Loss) for the period (before Tax, after Exceptional and/ or Extraordinary Items)	153.11	295.34	95.32
4.	Net Profit / (Loss) for the period after Tax (after Exceptional and/ or Extraordinary Items)	114.08	221.89	71.10
5.	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	113.51	219.89	70.28
6.	Paid up equity share capital (Face value of Rs 2 each)	11.20	11.20	11.20
7.	Reserves (Excluding Revaluation Reserves) as shown in the Audited Balance Sheet of the Previous Year			1,313.01
8.	Earnings per equity share (EPS) of face value of Rs 2 each* (for continuing and discontinued Operations) (Basic and Diluted)	20.38	39.62	12.70

*EPS is not annualised for the quarter ended 31st March 2025, 31st March 2024

Notes :

1. The above is an extract of the detailed format of Quarterly and Year ended Financial Results filed with Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of Quarterly and Year ended Financial Results are available on the websites of Stock Exchanges, i.e., BSE Limited ('BSE') at www.bseindia.com and National Stock Exchange of India Limited ('NSE') at www.nseindia.com and the Company at https://www.datapatternsindia.com.

2. The above financial results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors of the Company at its meeting held on May 17, 2025.

For and on behalf of the Board

DATA PATTERNS (INDIA) LIMITED

Srinivasagopalan Rangarajan

Chairman and Managing Director

DIN : 00643456

Place: Chennai

Date : May 17, 2025

(Scan for full results)

<div><div><div>FRANKLIN TEMPLETON</div></div><div>Franklin Templeton Mutual Fund</div><div>Registered Office: One International Center, Tower 2, 12th and 13th Floor, Senapati Bapat Marg, Elphinstone Road (West), Mumbai 400013</div></div>	
Addendum to the Scheme Information Document / Key Information Memorandum of Franklin India Feeder- Templeton European Opportunities Fund and Franklin India Feeder- Franklin U.S. Opportunities Fund	
Pursuant to the global landscape for European funds and European macroeconomic factors being sluggish and in the interest of unitholders, Franklin India Feeder- Templeton European Opportunities Fund (FIF-TEOF) shall be merged with Franklin India Feeder - Franklin U.S. Opportunities Fund (FIF-FUSOF) as on June 30, 2025. Consequently, from the date of merger i.e., effective June 30, 2025, the investors of merging scheme would become investors of surviving scheme.	
Merging Scheme	Surviving Scheme
Franklin India Feeder - Templeton European Opportunities Fund (FIF- TEOF)	Franklin India Feeder- Franklin U.S. Opportunities Fund (FIF-FUSOF)
The sale of the units of FIF-TEOF (including switch-in) will stand suspended w.e.f. May 29, 2025 except in respect of Systematic Investment Plan (SIP), Systematic Transfer Plan (STP) and Transfer of Income Distribution Cum Withdrawal Plan (TIDCW). Registration of SIP / STP / TIDCW will also be suspended w.e.f. from May 29, 2025.	
The requirement of minimum application amount for fresh and additional purchase of units as mentioned in the Scheme Information Document will not be applicable in respect of the units of Surviving Scheme allotted to the investors of Merging Scheme(s) on account of the merger.	
Further, the portfolio of Merging Scheme(s) as on the date of merger, which is valued as per SEBI Guidelines, will be merged with the portfolio of Surviving Scheme.	
In case of investors in Merging Scheme(s) who opt to continue in Surviving Scheme post-merger and have registered for any of the systematic transaction facility viz., SIP, STP, TIDCW or Systematic Withdrawal Plan (SWP) in Merging Scheme(s), the said registration for SIP, STP, TIDCW or SWP will continue under Surviving Scheme(s) for its balance tenure subsequent to the merger.	
If the investors do not wish to continue the systematic transactions under Surviving Scheme, the investors are required to intimate Franklin Templeton Mutual Fund in writing their unwillingness to continue the said facilities latest by 3p.m on June 27, 2025.	
In respect of the units in Merging Scheme(s) which are under any pledge / lien / encumbrance, such pledge/lien/encumbrance will continue on the units allotted in Surviving Scheme(s) on account of merger.	
Subsequent to the merger, the Merging Scheme viz. FIF-TEOF shall cease to exist.	
Accordingly, investors in FIF-TEOF are given an option to exit at the prevailing Net Asset Value (NAV) without any exit load, in case they do not wish to approve the merger(s) or continue in the surviving scheme. The period of this no load exit offer is from May 29, 2025 to June 27, 2025 (both days inclusive). The redemption request for this purpose may be submitted at any of Official Points of Acceptance of Transactions (OPAT) of Franklin Templeton Mutual Fund, and the NAV applicable will be based on the day and time the application is received at any of the designated OPAT. Unitholders who do not exercise the exit option on or before June 27, 2025 would be deemed to have consented to the proposed change.	
Unitholders who have pledged their units will need to procure a release of their pledge prior to submitting their redemption request.	
The Merger has been approved by the Board of Directors of the Franklin Templeton Asset Management (India) Pvt. Ltd. (investment manager for schemes of Franklin Templeton Mutual Fund) and Franklin Templeton Trustee Services Pvt. Ltd. (the Trustee to the schemes of Franklin Templeton Mutual Fund).	
It may be noted that pursuant to the merger, there will be no fundamental attribute change in the scheme features of FIF-FUSOF.	
Change in name of Franklin India Feeder - Franklin U.S. Opportunities Fund (FIF- FUSOF)	
Further, pursuant to Para 2.6.5 of SEBI Master Circular dated June 27, 2024 and SEBI Letter to AMFI dated February 6, 2025, the scheme name of FIF-FUSOF is being changed to Franklin U.S. Opportunities Equity Active Fund of Funds with effect from May 30, 2025.	
All the other terms and conditions of the Scheme Information Document and Key Information Memorandum of the Scheme, read with the addenda issued from time to time, will remain unchanged.	
This addendum forms an integral part of the Scheme Information Document and Key Information Memorandum issued for the Scheme, read with the Addenda.	
This addendum is dated May 16, 2025.	
For Franklin Templeton Asset Management (India) Pvt. Ltd. (Investment Manager of Franklin Templeton Mutual Fund)	
Sd/-	
Authorized Signatory	
Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.	

THIS IS A PUBLIC ANNOUNCEMENT FOR INFORMATION PURPOSES ONLY AND IS NOT A PROSPECTUS ANNOUNCEMENT. THIS DOES NOT CONSTITUTE AN INVITATION OR OFFER TO ACQUIRE, PURCHASE OR SUBSCRIBE TO SECURITIES. THIS PUBLIC ANNOUNCEMENT IS NOT INTENDED FOR PUBLICATION OR DISTRIBUTION, DIRECTLY OR INDIRECTLY OUTSIDE INDIA.	
<div><div><div>ARC</div></div><div>PUBLIC ANNOUNCEMENT</div><div>ARC DISTRIBUTORS (I) LIMITED</div><div>(Formerly Known as ARC Distributors (I) Private Limited)</div><div>Corporate Identity Number: U46909MH2008PLC180740</div></div>	
Our Company was incorporated as a Private Limited Company (the "Issuer" or our "Company") in the name 'ADF Overseas Private Limited', under the provisions of the Companies Act, 1956 vide Certificate of Incorporation dated April 02, 2008 issued by the Registrar of Companies, Maharashtra at Mumbai. Subsequently, pursuant to a special resolution passed by the shareholders of our company in the Extra-Ordinary General Meeting held on October 12, 2011, our Company's name was changed from 'ADF Overseas Private Limited' to 'ARC Distributors (I) Private Limited' and a fresh Certificate of Incorporation was issued on October 24, 2011. Subsequently, pursuant to a special resolution passed by the shareholders of our company in the Extra-Ordinary General Meeting held on July 31, 2024, our Company was converted from a Private Limited Company to Public Limited Company and consequently, the name of our Company was changed to 'ARC Distributors (I) Limited' and a Fresh Certificate of Incorporation consequent to Conversion was issued on November 05, 2024 by the Registrar of Companies, Central Processing Centre. The Corporate Identity Number of the Company is U46909MH2008PLC180740. For details of change in registered office of our Company, please refer to chapter titled "History and Corporate Structure" beginning on page 162 of the Draft Red Herring Prospectus.	
Registered Office : ARC House, Plot No. 08, Sec. 08, RSC-7, Off Turzon Road, Charkop, Mumbai, Kandivali West, Maharashtra-400 067, India Telephone No. : 022 2860 2323; Website : www.arc-distributors.com; E-Mail : info@arc-distributors.com Contact Person : Pragnesh Ganpat Patel, Company Secretary and Compliance Officer Promoters of our Company : Devang Champaklal Goradia, Gaurang Champaklal Goradia, Vaishali Hitesh Mane	
DETAILS OF THE ISSUE	
INITIAL PUBLIC ISSUE OF UPTO 24,00,000 EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 10/- EACH OF ARC DISTRIBUTORS (I) LIMITED ("ARC" OR THE "COMPANY" OR THE "ISSUER") FOR CASH AT A PRICE OF ₹ [-]/- PER EQUITY SHARE INCLUDING A SHARE PREMIUM OF ₹ [-]/- PER EQUITY SHARE (THE "ISSUE PRICE") AGGREGATING TO ₹ [-] LAKHS ("THE ISSUE"), OF WHICH [-] EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 10/- EACH FOR CASH AT A PRICE OF ₹ [-]/- PER EQUITY SHARE INCLUDING A SHARE PREMIUM OF ₹ [-]/- PER EQUITY SHARE AGGREGATING TO ₹ [-] LAKHS WILL BE RESERVED FOR SUBSCRIPTION BY MARKET MAKER TO THE ISSUE (THE "MARKET MAKER RESERVATION PORTION"). THE ISSUE LESS THE MARKET MAKER RESERVATION PORTION i.e. NET ISSUE OF [-] EQUITY SHARES OF FACE VALUE OF ₹ 10/- EACH AT A PRICE OF ₹ [-]/- PER EQUITY SHARE INCLUDING A SHARE PREMIUM OF ₹ [-]/- PER EQUITY SHARE AGGREGATING TO ₹ [-] LAKHS IS HEREIN AFTER REFERRED TO AS THE "NET ISSUE". THE ISSUE AND THE NET ISSUE WILL CONSTITUTE UPTO [-] % AND [-] %, RESPECTIVELY, OF THE POST ISSUE PAID UP EQUITY SHARE CAPITAL OF OUR COMPANY. THE FACE VALUE OF THE EQUITY SHARES IS ₹ 10/- EACH.	
THE PRICE BAND AND THE MINIMUM BID LOT WILL BE DECIDED BY OUR COMPANY IN CONSULTATION WITH THE BOOK RUNNING LEAD MANAGER AND WILL BE ADVERTISED IN ALL EDITIONS OF [-] (A WIDELY CIRCULATED ENGLISH NATIONAL DAILY NEWSPAPER), ALL EDITIONS OF [-] (A WIDELY CIRCULATED HINDI NATIONAL DAILY NEWSPAPER) AND EDITIONS OF [-] MARATHI DAILY NEWSPAPER (MARATHI BEING REGIONAL LANGUAGE OF MAHARASHTRA, WHERE OUR REGISTERED OFFICE IS LOCATED) EACH WITH WIDE CIRCULATION, AT LEAST TWO WORKING DAYS PRIOR TO THE ISSUE OPENING DATE AND SHALL BE MADE AVAILABLE TO THE SME PLATFORM OF BSE LIMITED ("BSE") FOR THE PURPOSE OF UPLOADING ON ITS WEBSITE IN ACCORDANCE WITH THE SEBI ICDR REGULATIONS. FOR FURTHER DETAILS KINDLY REFER TO CHAPTER TITLED "TERMS OF THE ISSUE" BEGINNING ON PAGE 260 OF THE DRAFT RED HERRING PROSPECTUS.	
In case of any revision in the Price Band, the Bid / Issue Period will be extended by at least three additional Working Days after such revision in the Price Band, subject to the Bid/Issue Period not exceeding 10 Working Days. In cases of force majeure, banking strike or similar circumstances, our Company may, for reasons to be recorded in writing, extend the Bid / Issue Period for a minimum of One Working Day, subject to the Bid/Issue Period not exceeding 10 Working Days. Any revision in the Price Band and the revised Bid / Issue Period, if applicable, shall be widely disseminated by notification to the Stock Exchanges, by issuing a press release, and also by indicating the change on the respective websites of the BRLM and at the terminals of the members of the Syndicate and by intimation to Designated Intermediaries and the Sponsor Bank, as applicable.	
This issue is being made through the Book Building Process, in terms of Rule 19(2)(b) of the Securities Contracts (Regulation) Rules, 1957, as amended ("SCRR") read with Regulation 229 of the SEBI ICDR Regulations and in compliance with Regulation 253 (1) and 253 (2) of the SEBI ICDR Regulations 2018 and as amended, wherein not more than 50.00% of the Net Issue shall be available for allocation on a proportionate basis to Qualified Institutional Buyers ("QIBs") (the "QIB Portion"), provided that our Company and the selling shareholders in consultation with the BRLMs may allocate up to 60.00% of the QIB Portion to Anchor Investors on a discretionary basis ("Anchor Investor Portion"). One-third of the Anchor Investor Portion shall be reserved for domestic Mutual Funds, subject to valid Bids being received from the domestic Mutual Funds at or above the Anchor Investor Allocation Price in accordance with the SEBI ICDR Regulations. In the event of under-subscription or non-allocation in the Anchor Investor Portion, the balance Equity Shares shall be added to the QIB Portion (other than the Anchor Investor Portion) ("Net QIB Portion"). Further, 5.00% of the Net QIB Portion shall be available for allocation on a proportionate basis to Mutual Funds only, and the remainder of the Net QIB Portion shall be available for allocation on a proportionate basis to all QIB Bidders, other than Anchor Investors, including Mutual Funds, subject to valid Bids being received at or above the Issue Price. However, if the aggregate demand from Mutual Funds is less than 5.00% of the Net QIB Portion, the balance Equity Shares available for allocation in the Mutual Fund Portion will be added to the remaining Net QIB Portion for proportionate allocation to QIBs. Further, the SEBI ICDR Regulations read with SEBI ICDR, 2018 and amendments thereto, states that not less than 35% of the Net Issue shall be available for allocation to Individual Investors who applies for minimum application size. Not less than 15% of the Net Issue shall be available for allocation to Non-Institutional Investors of which one-third of the Non-Institutional Portion will be available for allocation to Bidders with an application size of more than two lots and up to such lots as equivalent to not more than ₹ 10.00 Lakhs and two-thirds of the Non-Institutional Portion will be available for allocation to Bidders with an application size of more than ₹ 10.00 Lakhs and under-subscription in either of these two sub-categories of Non-Institutional Portion may be allocated to Bidders in the other sub-category of Non-Institutional Portion. Subject to the availability of shares in non-institutional investors' category, the allotment to each Non-Institutional Investors shall not be less than the minimum application size in Non-Institutional category and the remaining available Equity Shares, if any, shall be allocated on a proportionate basis in accordance with the conditions specified in this regard in Schedule XIII of the SEBI (ICDR) Regulations, 2018 and as amended. All Potential Bidders, other than Anchor Investors, are required to participate in the Issue by mandatorily utilising the Application Supported by Blocked Amount ("ASBA") process by providing details of their respective ASBA Account (as defined hereinafter) in which the corresponding Bid Amounts will be blocked by the Self-Certified Syndicate Banks ("SCSBs") or under the UPI Mechanism, as the case may be, to the extent of respective Bid Amounts. Anchor Investors are not permitted to participate in the Issue through the ASBA process. For details in this regard, specific attention is invited to "Issue Procedure" on page 277 of the Draft Red Herring Prospectus.	
This public announcement is being made in compliance with and in accordance SEBI press release no. PR No.36/2024 dated December 18, 2024 (208th SEBI Board meeting on "Review of SME framework under SEBI (ICDR) Regulations, 2018, and applicability of corporate governance provisions under SEBI (LODR) Regulations, 2015 on SME companies) to inform the public that our Company is proposing, subject to applicable statutory and regulatory requirements, receipt of requisite approvals, market conditions and other considerations, to undertake initial public offering of its Equity Shares pursuant to the Issue and has filed the DRHP dated May 16, 2025 which has been filed with SME Platform of BSE Limited ("BSE").	
In relation to above, the DRHP filed with BSE Limited shall be made available to the public for comments, if any, for a period of at least 21 days, from the date of such filing by hosting it on the respective websites of the Stock Exchange i.e., BSE Limited at www.bseindia.com, website of the Company at www.arc-distributors.com and the websites of the Book Running Lead Manager to the Issue i.e., Cumulative Capital Private Limited at www.cumulativecapitalgroup ("BRLM"). Our Company hereby invites the members of the public to give comments on the DRHP filed with BSE with respect to disclosures made in the DRHP. The members of the public are requested to send a copy of their comments to BSE and/or to the Company Secretary and Compliance Officer of our Company and/or the BRLM at their respective addresses mentioned herein below in relation to the Issue on or before 5:00 p.m. on the 21 st day, i.e. June 6, 2025 from the aforesaid date of filing the DRHP with BSE Limited.	
Investments in equity and equity-related securities involves a degree of risk and investors should not invest any funds in the Issue unless they can afford to take the risk of losing their entire investment. Investors are advised to read the risk factors carefully before taking an investment decision in the Issue. For taking an investment decision, investors must rely on their own examination of our Company and the Issue, including the risks involved. The Equity Shares in the Issue have not been recommended or approved by SEBI, nor does SEBI guarantee the accuracy or adequacy of the contents of the DRHP. Specific attention of the investors is invited to "Risk Factors" beginning on page 26 of the DRHP. Any decision to invest in the Equity Shares described in the DRHP may only be made after the Red Herring Prospectus ("RHP") has been filed with the RoC and must be made solely on the basis of such RHP as there may be material changes in the RHP from the DRHP. The Equity Shares, when offered, through the RHP, are proposed to be listed on the SME Platform of the BSE Limited.	
For details of the main objects of our Company as contained in its Memorandum of Association, see "History and Certain Corporate Matters" on page 162 of the DRHP. The liability of the members of our Company is limited. For details of the share capital, capital structure of our Company, the names of the signatories to the Memorandum of Association and the number of shares of our Company subscribed by them of our Company, please see "Capital Structure" beginning on page 68 of the DRHP.	
BOOK RUNNING LEAD MANAGER	REGISTRAR TO THE ISSUE
<div><div><div>Cumulative capital</div></div><div>CUMULATIVE CAPITAL PRIVATE LIMITED</div><div>321, 3rd Floor, C Wing, 215 Atrium Co Op, Premises, Andheri Kurla Road, Hanuman Nagar, Andheri (E) Mumbai-400 093, Maharashtra, India.</div><div>Telephone : +91 820 005 2280 / 981 966 2664</div><div>Email : contact@cumulativecapitalgroup</div><div>Investor grievance email : investor@cumulativecapitalgroup</div><div>Website : www.cumulativecapitalgroup</div><div>Contact Person : Jigar Bhanushali / Swapnilsagar Vithalani</div><div>SEBI Registration Number : INM000013129</div><div>CIN : U64910MH2023PTC414974</div></div>	<div><div><div>KFINTECH</div></div><div>KFIN TECHNOLOGIES LIMITED</div><div>Address : 301, The Centrium, 3rd Floor, 57, Lal Bahadur Shastri Road, Nav Pada, Kurla (West), Kurla, Mumbai, Mumbai, Maharashtra, India, 400 070.</div><div>Telephone : +91 40 6716 2222</div><div>Email : adli.jpo@kfinetech.com</div><div>Investor grievance email : einward.ris@kfinetech.com</div><div>Contact Person : M Murali Krishna</div><div>Website : www.kfinetech.com</div><div>SEBI Registration Number : INR000000221</div></div>
All capitalized terms used herein and not specifically defined shall have the same meaning as ascribed to them in the DRHP dated May 16, 2025.	
ARC Distributors (I) Limited On behalf of the Board of Directors Sd/- Pragnesh Ganpat Patel Company Secretary & Compliance Officer	
ARC Distributors (I) Limited is proposing, subject to applicable statutory and regulatory requirements, receipt of requisite approvals, market conditions and other considerations, to undertake an initial public issue of its Equity Shares and has filed the DRHP dated May 16, 2025 with Stock Exchange. The DRHP shall be available on the website of the Stock Exchange i.e., BSE Limited at www.bseindia.com, website of the Company at www.arc-distributors.com and the websites of the Book Running Lead Manager to the Issue i.e., Cumulative Capital Private Limited at www.cumulativecapitalgroup. Potential investors should note that investment in equity shares involves a high degree of risk and for details relating to such risks, please see the section entitled "Risk Factors" on page 26 of the DRHP. Potential investors should not rely on the DRHP filed with the Stock Exchanges for making any investment decision, and should instead rely on the RHP for making investment decision. The Equity Shares have not been and will not be registered under the U.S. Securities Act of 1933 (the "U. S. Securities Act") or any state securities law in United States, and unless so registered, and may not be offered or sold within the United States, except pursuant to an exemption from, or in a transaction not subject to the registration requirements of the U. S. Securities Act and applicable U.S. state securities laws. This announcement has been prepared for publication in India and may not be released in the United States.	
This announcement does not constitute an offer of securities for sale in any jurisdiction, including the United States, and any securities described in this announcement may not be offered or sold in the United States absent registration under the US Securities Act of 1933, as amended, or an exemption from registration. Any public offering of securities to be made in the United States will be made by means of a prospectus that may be obtained from the Company and that will contain detailed information about the Company and management, as well as financial statements. There will be no public offering of the Equity Shares in the United States.	